



fast mix
BUILDING TRUST

சிமெண்ட் + மணல் கலவை

சிறப்பம்சங்கள்

- மேம்படுத்தப்பட்ட உயர்ந்த தரம்
- உறுதியான செயல்திறன் மற்றும் சிறந்த பூச்சுதிறன்
- எளிதில் கையாள கூடியது
- வேலையாட்களின் எண்ணிக்கையை குறைத்து நேரத்தை மிச்சப்படுத்துகிறது
- நேரடி மற்றும் மறைமுகமான கட்டுமான செலவை குறைக்கிறது
- கலவை சேதாரமில்லாமல் முழுமையாக பயன்படுகிறது
- குறைந்த விலை மற்றும் குறைந்த நேரத்தில் வேலையை முடிக்கலாம்
- எடுத்துச் செல்ல எளிது



சுவர் பூச்சு



செங்கல் கட்டுமானம்



மேற்கூரை பூச்சு



ரினோவேசன் ஓர்க்

FASTMIX CONSTRUCTION MATERIALS PVT. LTD., KARUR

TAMILNADU | KARNATAKA | KERLA

Email : fastmixgroups@gmail.com

Web : www.fastmixgroups.com

Customer Care

+91 90036 24488



HIGH QUALITY DRY PLASTER

fast mix
BUILDING TRUST



INTRODUCTION OF FAST MIX

Fastmix is a manufacturer & supplier of dry plaster (dry mortar) for plastering application. The company shall supply large variants of dry mortar for plastering and concreting complying to IS standards. Quality cost effectiveness and delivery in time are IS standards. Quality cost effectiveness and delivery in time are our first motto. Production rate of dry mortar is 120 TPD

INTRODUCTION TO PRODUCTS

This dry mortar is made up of high quality, well processed, sand, mixed with cement and permissible additives to achieve high quality dry mortar.

Various mix proportions are available both for plastering and concreting applications. This is available in various weighted bags and the shelf life is upto 3 months from date of manufacturing as this is packed in an air tight bags.



SALIENT FEATURES

- Assured quality following IS standards
- Reduction of wastage
- Direct and indirect cost saving in labour & Wages
- Lowest Cost
- Easy to use
- Speedy work completion
- Convenience to stock
- Longer shelf life
- Convenience to transit during work
- Available in various types for different applications

APPLICATIONS

- Interior & Exterior Wall Plastering
- Ceiling Plastering
- Brick Laying
- Renovation Work

WHY CHOOSE FASTMIX DRY MORTAR



CONSISTENT HIGH QUALITY
Assured superior quality and availability in all seasons



MINIMAL WASTAGE
Almost zero wastage while transporting shifting or usage



COST SAVING
Direct cost saving on material & labour indirect cost saving on wastages. Supervision, Labour time etc



SUPERIOR PERFORMANCE
Longer plaster life efficient use of labour and controlled work management



EASY TO USE
Just add water, mix & apply easy to procure easy to store & shift



TIME SAVING
Faster work completion saves material mixing shifting and application time



CONVENIENT STORING
Convenient to store easy stock management long shelf life of 6 months



CONVENIENT PORTING
Easy to transport of shift to & at site saving labour time and cost



VARIOUS MIX TO SUIT VARIOUS APPLICATIONS
Available in various mix ratios for applications like concrete mixing, ceiling plastering, wall plastering & brick laying

WHAT FASTMIX DRY MORTAR CAN BE USED FOR



CEILING PLASTERING



INTERIOR WALL PLASTERING



EXTERIOR WALL PLASTERING



BRICK LAYING



FLOOR PLASTERING



RENOVATION WORK

TECHNICAL SPECIFICATIONS

Interior / Exterior Wall Plastering / கவர் பூச்சு

Ceiling Plastering / மேற்கூரை பூச்சு

Brick Laying / செங்கல் கட்டுமானம்

Renovation Work / கட்டிடம் சீரமைத்தல்

Composition	OPC & PPC Grade Processed Sand & Required Additives
Binder	OPC & PPC Grade Cement
Appearance	Granular
Water Mixing Ratio	Typically: 8.5 ltrs Water per 50 kgs
Yield / Coverage	Typically : > 20-25 Sqft per 50 kgs @ 12 mm thickness
Compressive Strength	> 12N/mm2 @ 7 Days Curing
Available Package	40/50 kgs in woven poly Bags
Shelf Life	3 Months from Date of Packing in Dry Conditions
Recommended Water Curing	Twice a Day for First 2 Days & Once for Next 2 Days
Working Time	Typically 30-45 Minutes

IS 383-1970
INDIAN STANDARD
SPECIFICATION FOR
COARSE AND FINE AGGREGATES
FROM NATURAL SOURCES
FOR CONCRETE
(second revision)
Sand Grading Zone : Zone II
as per IS : 383-2016

May 2005
**SCHEME OF TESTING AND
INSPECTION FOR CERTIFICATION
OF 43 GRADE ORDINARY
PORTLAND CEMENT
ACCORDING TO IS 8112:1989
(Including Amendment No 1 to 8)
(For Large Scale Cement Plant
having Capacity above 600 tpd)**

IS 2386 (Part III - 1963)
(Reaffirmed 2002)
INDIAN STANDARD
METHODS OF TEST FOR
AGGREGATES FOR CONCRETE
PART III SPECIFIC GRAVITY, DENSITY,
VOIDS, ABSORPTION AND BULKING
(English Reprint March 1997)

as per IS : 2386 (Part I & II) 1963
IS 12269 : 2013
**INDIAN STANDARD
ORDINARY PORTLAND
CEMENT,
53 GRADE - SPECIFICATION**